

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நிவித்திகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து நிவித்திகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது பிரதேச சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டினுள் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 07 தொழில்களின் பெறுமதி ரூபா 12,186,626 தொகை மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	மூலதனமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்களை சரியாக கணக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியான நுகர்வுப் பொருள் இருப்பு மீதியானது ரூபா 316,462 தொகையான கையிருப்பு வீதியில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டிற்கான நிதி கூற்றுக்களை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.	இருப்பு மீதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) கடந்த வருடத்திற்கு உரிய கைத்தொழில் கடன் கொடுத்தோருக்காக மீளாய்வாண்டில் செலுத்தப்பட்ட ரூபா 2,739,492 தொகை ஆண்டிற்கான செலவினமாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.	07 தொழில்களுக்கு உரிய பட்டியல்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதனை கடன் கொடுத்தோர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளமை.	செலவினங்களை சரியாக கணக்கு வைக்க வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பல்வேறு பிணை வைப்பு மீதிகள் மற்றும் வைப்புக்களின் பதிவேட்டின் பிரகாரம் அந்த மீதிகள் ஆகியவற்றுக்கு இடையே ரூபா 239,238 தொகையான வேறுபாடு நிலவியது.	2025 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வேறுபாடு இனங்காணப்பட்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 9,876,088 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 10,163,238 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	2023			திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	5,203,187	6,079,260	6,088,851	11,490,450	2,886,773	2,717,766	3,224,717	859,010	
வாடகை	8,666,150	8,499,646	8,454,740	204,626	18,891,250	8,844,162	8,838,856	76,800	
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,193,255	1,356,857	1,356,857	-	1,680,700	1,258,985	1,258,985	-	
ஏனைய வருமானங்கள்	4,566,750	5,804,887	5,408,391	-	3,303,900	4,584,540	9,101,521	-	
மொத்தம்	19,629,342	21,740,650	21,308,839	11,695,076	26,762,623	17,405,453	22,424,079	935,810	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பிலான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக நிலவிய நிலுவை வீத வரி மீதிகளில் ரூபா 818,965 தொகையானது 2025 ஏப்ரல் வரையிலும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த மீதியினுள் 05 வருடங்களை விட பழமையான முன் கொண்டு வரப்பட்டிருந்த ரூபா 221,478 உள்ளடங்கி இருந்தது.	05 வருடங்களுக்கு மேற்பட்ட நிலுவை மீதிகளை குறைப்பதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு களப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.	நிலுவை வருமானங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ)	மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ள படியாக ரூபா 119,283 தொகையான நிலுவை ஏக்கர் வரி மீதியினுள் 03 வருடங்களை விட பழமையான முன்கொண்டு வரப்பட்டிருந்த 137 அலகுகளில் இருந்து அளவிடப்பட வேண்டிய ரூபா 110,147 தொகை உள்ளடங்கி இருந்தது.	இதுவரையிலும் ஏக்கர் வரி சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அது இறுதிக்கட்டத்தில் காணப்படுகின்றது.	நிலுவை மீதிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
-----	---	---	--

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதல்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

திண்மக்கழிவு முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ)	மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாத கழிவுகளை புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு அனுப்புவதற்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அங்கீகாரம் 2023 அக்டோபர் 10 ஆம் திகதி கிடைத்திருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு கழிவுகளை அகற்றுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன், வகைப்படுத்தப்படாத கழிவுகள் பொதிகளில் இடப்பட்டு குறித்த நிலத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.	மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாத கழிவுகளை தொலஸ்வல கூட்டுறவு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுடன், அதன் போது நில நிரப்பல்களில் அகற்றுதல் இடம்பெறுகின்றது.	மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாத கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடைமுறையொன்று நிறுவப்பட வேண்டும்.
(ஆ)	சபையினால் 2023 ஆம் ஆண்டு முதல் சேதனப் பசளை உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் நிலைபேறான விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்த போதிலும் அறிக்கைகள் மூலம் சேதனப் பசளை மாதிரிகளின் தரம் தோல்வி அடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.	விவசாய ஆலோசகர்களின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளின் பிரகாரம் உரம் தொடர்பான தர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அறிந்து உரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளமை.	சேதன பசளையின் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான ஆயுர்வேதத்திற்கு தேவையான மருந்துகளைக் கொண்டு வருவதற்கான பெறுகைகள் வழிகாட்டி கோவை பின்பற்றப்படாது வேன் வண்டி ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான வாடகையாக 2023 ஆம் ஆண்டில் 04 சந்தர்ப்பங்களில் ரூபா 96,000 தொகையும், 2024 ஆகஸ்ட் வரையிலும் 03 சந்தர்ப்பங்களில் ரூபா 72,000 தொகையும் சபையின் நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்டிருந்தது.	வாய்மொழி மூலம் விலைகளை விசாரித்து குறைந்த கட்டணத்தை அறவிடப்பட்ட மற்றும் அந்த மருந்து பெட்டிகள் அடுக்கி செல்வதற்கு விருப்பம் தெரிவித்த வாகனம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை.	பெறுகைகள் வழிகாட்டி கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) ரூபா 151,542,881 கூட்டுத்தொகையான 04 சொத்து விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	2025 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக நிதி அறிக்கைகளை தயாரிக்கும் போது சமர்ப்பிக்கப்படும்.	சொத்துக்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரை
2023 ஆம் ஆண்டிற்கான பொருள் மேன்மையாய்வு அறிக்கைகளின் மூலம் 11 களஞ்சிய உருப்படிகள் குறைப் பயன்பாடுடைய உருப்படிகளாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரையிலும் அது தொடர்பில் நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கொடி கம்பங்களின் பற்றாக்குறை தொடர்பில் ஆரம்ப விசாரணை ஒன்று உள்ளூராட்சி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன ம மற்றும் ஏனைய பற்றாக்குறையான பொருட்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளமை.	ஆரம்ப விசாரணையை துரிதப்படுத்தி அதன் பரிந்துரைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) பிரதேச சபையின் மூலம் நிறைவேற்றப்பட்டிருந்த 14 கான்கிரீட் வீதிகளின் வார்ப்பு சட்டகங்களை தயாரிப்பதற்காக (Shuttering) சரியான மாகாண பட்டோலை கட்டணங்கள் (HSR) பயன்படுத்தப்படாத காரணத்தால் ரூபா 216,675 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.	கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை பிடி காசினை விடுவிக்கும் போது கழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மிகை கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) ஹத்பட எல்ல நுழைவு விதியினை அபிவிருத்தி செய்யும் பணியின் 02 வேலை விடயங்களுக்கு சரியான	கூடுதலாக பணம் செலுத்தப்படவில்லை	பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன்

மாகாண வீதி விகிதங்கள்
ஈடுபடுத்தப்பட்டிராத காரணத்தால் ரூபா
292,183 கூடுதலாக
செலுத்தப்பட்டிருந்தது.

என்பது.

கூடுதலாக
செலுத்தப்பட்ட
தொகைகளை
அறவிடுவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

(இ) நிவித்திகல பொது விளையாட்டு
அரங்கின் படிக்கட்டுகளை
நிர்மாணிக்கும் பணியின் வேலை
விடைய இலக்கம் 03 இற்காக
சரியான வீதங்கள் பயன்படுத்தப்படாத
காரணத்தால் ரூபா 33,599
கூடுதலாக செலுத்தப்பட்டிருந்ததுடன்,
நிறைவேற்றப்படாத பணிகளுக்காக
ரூபா 420,030 தொகையும் கூடுதலாக
செலுத்தப்பட்டிருந்தது.

நிவத்திகல விளையாட்டு
அரங்கத்தின் படிக்கட்டுகளை
நிர்மாணிக்கும் பணியாக
குறிப்பிடப்பட்டுள்ள
போதிலும் அதில் பக்கச்
சுவர் ஒன்று
நிர்மாணிக்கப்பட்டுள்ள
காரணத்தால் அதற்காக
வீதி விகிதங்கள்
பயன்படுத்த முடியாது.

பதிலை ஏற்றுக்
கொள்ள முடியாது
கூடுதலாக
செலுத்தப்பட்டவற்றை
அறவிடுவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்

2023 ஆம் ஆண்டில் சேவையை
விட்டுச் சென்றிருந்த
உத்தியோகத்தர் ஒருவரிடம் இருந்து
அறவிடப்பட வேண்டிய கடன்
மீதியில் ரூபா 118,350
தொகையானது 2025 ஏப்ரல் மாதம்
வரையிலும்
அறவிடப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

குறித்த கடன்களை
துரிதமாக தீர்ப்பதற்கு
எதிர்காலத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும் என்பது.

பரிந்துரை

கடன் மீதியை
தீர்ப்பதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.